

பகுதி - 1

I. உரிய விடையை தேர்வு செய்க:

6x1=6

1. ஏற்றத் தாழ்வற்ற _____ அமைய வேண்டும்.
அ. சமூகம் ஆ. நாடு இ. வீடு
2. 'செந்தமிழ்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ. செந் + தமிழ் ஆ. செம் + தமிழ் இ. செம்மை + தமிழ்
3. "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்
ஆ. கண்ணதாசன் ஆ. பாரதியார் இ. வாணிதாசன்
4. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள் _____.
அ. புதுமை ஆ. பழமை இ. சீர்மை
5. கதிரவனின் மற்றொரு பெயர் _____.
அ. புதன் ஆ. ஞாயிறு இ. சந்திரன்
6. 'சித்தம்' என்பதன் பொருள் _____.
அ. உள்ளம் ஆ. மணம் இ. வனம்

II.கோடிட்ட இடத்தை நிரப்புக:

6x1=6

7. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது _____.
- 8.தமிழுக்கு _____ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
9. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை _____.
10. பறவைகள் இடம்பெயர்வதற்கு _____ என்று பெயர்.
11. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____.
12. _____ உள்ளத்தை மகிழ்விக்கும்.

III.பொருத்துக:

6x1=613.

- | | | |
|--------------------------------|---|---------------|
| 13. தொல்காப்பியம் | - | ஆர்னித்தாலஜி |
| 14. திருக்குறள் | - | இலக்கண நூல் |
| 15. பாகற்காய் | - | அறநூல் |
| 16. பறவை பற்றிய படிப்பு | - | மார்ச் 20 |
| 17. உலக சிட்டுக்குருவிகள் நாள் | - | 22,000 கி.மீ |
| 18. ஆர்டிக் ஆலா | - | பாகு+அல்+காய் |

பகுதி -2

IV. மனப்பாடம் - "தமிழுக்கும் அமுதென்று பேர் !" எனத் தொடங்கும்

இன்பத்தமிழ் பாடலை எழுதுக:

1X5=5

V.கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும்

விடையளி:

4X2=8

19. பாரதிதாசன் தமிழுக்கு சுட்டியுள்ள பெயர்கள் யாவை?
- 20.தமிழ் மொழி எத்தனை ஆண்டுகளைக் கண்டது?
21. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
22. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக?
23. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
24. முற்றம் அழியாத மொழி யாது?
25. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

VI. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் முன்றனுக்கு

விடையளி:

3X3=9

26. இன்பத்தமிழ் - பாடலில் உங்களுக்கு பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக?
27. தமிழ்க்கும்மி பாடலின் கருத்துகளைச் சுருக்கி எழுதுக?
28. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
29. சிலப்பதிகார பாடலின் பொருளை எழுதுக?
30. விளைவுக்கும், நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

பகுதி -3 (உரைநடை)

VII. கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும்

விடையளி:

4X2=8

31. தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?
32. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக?
33. சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள் இரண்டை எழுதுக?
- 34.வலசையின் போது பறவைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
35. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

VIII. கீழ்க்காணும் சிறுவினாக்களுக்கு விடையளி: 3X3=9

36. அறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?
37. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக?
39. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக?

பகுதி - 4

IX. பெருவினா : (ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி) 1X6=6

40. இன்பத் தமிழை பாரதிதாசன் எவ்வாறு சிறப்பிக்கிறார்?
41. பாரதியாரை பற்றி குறிப்பு வரைக?
42. பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை யாவை?

X.அ) பாடல் வினா: 5X1=5

தமிழ்மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்

இகழ்ச்சிசொல்ப பான்மை கேட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்.

பாரதியார்.

வினாக்கள்:

43. எதுபோல் இனிதாவது எங்கும் காணோம்?
44. நாமமது _____ கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?
45. எதை பரவும் வகை செய்தல் வேண்டும்?
46. இப்பாடலின் தலைப்பு யாது?
47. இப்பாடலின் ஆசிரியர் யார்?

ஆ) உரைப்பதி:-

5X1=5

தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று. உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு.

வினாக்கள்:

48. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
49. உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லை பத்தியிலிருந்து எடுத்தெழுதுக?
50. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
51. தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?
52. இவ்வுரைப்பதிக்கு ஏற்ற தலைப்பு தருக?

XI. நுண்ணறிவு வினா:

1X2=2

1. உங்களை கவர்ந்த அறிவியல் சாதனங்கள் நான்கினை எழுதுக?